



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 54]

CHENNAI, MONDAY, FEBRUARY 6, 2023
Thai 23, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

கலைமகள் சபா (பதிவு எண். 16/1984) தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி தனி அலுவலர் நியமனம்
செய்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 11, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த் துறை, 6 பிப்ரவரி 2023,
தை 23, சுபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/93(a)/2023.

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-A இன் உட்பிரிவு (1)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி E. இந்திரா, உதவி பதிவுத் துறை தலைவர், சென்னை சரகம் (Chennai Zone) என்பவரை கலைமகள் சபா (பதிவு எண். 16/1984) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 07-01-2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

2. இந்த அறிவிக்கை 07-01-2023-ஆம் நாளிலிருந்து செயலுக்கு வந்துள்ளதாகக் கருதப்பட வேண்டும்.

பா. ஜோதி நிர்மலாசாமி,
அரசுச் செயலாளர்.